(1)	(2)	(3)	(4)
			ரூபாய்
ஷி	46	அரசு வணிகத் திட்டங்கள் குறித்த மூலதனச் செலவு.	4,24,45,985
ஷி	47	மாநில அரசு வழங்கும் கடன்களும் முன்பணங்களும்.	65,56,153
		பெருமொத்தம் ..	9,23,77,383

(7) அறிவிப்புகள்—தொடர்ச்சி.

(இ) 1973-74 ஆம் ஆண்டு மிகைச் செலவிற்கான மானியக் கோரிக்கைகள்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : 1973-74 ஆம் ஆண்டிற்கான மிகைச் செலவிற்கான மானியக் கோரிக்கைகளை பேரவையில் மொழிவதற்கு ஆளுநரிடமிருந்து கீழ்க்கண்ட செய்தி வரப்பெற்றிருக்கிறது.

'In pursuance of Article 203, Clause (3) of the Constitution of India, I, Prabhudas Balubhai Patwari, Governor of Tamil Nadu, hereby give my recommendation to the moving in the Tamil Nadu, Legislative Assembly of the Demands for Grants for Excess Expenditure for the year 1973-74.'

(9) மிகைச் செலவிற்கான மானியக் கோரிக்கைகள்—1973-74, வாக்கெடுப்பு.

மாண்புமிகு திரு. கி. மனோகரன் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, நான் கீழ்க்கண்ட தீர்மானத்தை மொழிகிறேன்.

1973-74 ஆம் ஆண்டிற்கான மிகைச் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் அடங்கிய 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியிட்ட அறிக்கையில் இரண்டாவது வரிசையில் 6 முதல் 52 முடிய எண்ணுள்ள மானியக் கோரிக்கைகள் ஒவ்வொன்றிற்கும் எதிரே நாலாவது வரிசையில் குறிப்பிட்டுள்ள தொகைகளுக்கு மேற்படாத தொகைகள் 1973-74 ஆம் ஆண்டிற்கான மிகைச் செலவுக் சுணக்கில் அரக்குவழங்கப்பெற வேண்டும்,

[திரு. கி. மனோகரன்] [1979 ஏப்ரல் 24

தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று, நிறைவேற்றப்பெற்று கோரிய தொகை வழங்கப்பெற்றது.

நிறைவேற்றப் பெற்ற 1973-74 ஆம் ஆண்டு மிகைச் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் விவரம்,

(1)		(2)	(3) (ரூபாய்)
கோரிக்கை	6	பத்திரப்பதிவுத் துறை ..	63,096
ஷை	13	நீதி நிர்வாகம்	1,43,163
ஷை	14	சிறைச்சாலைகள்	4,35,660
ஷை	17	மருத்துவம்	1,38,36,849
ஷை	19	வேளாண்மை	46,13,517
ஷை	23	தொழில்கள்	54,27,299
ஷை	31	பாசனம்	67,22,733
ஷை	32	பொதுப் பணிகள்—பணிகள்	1,18,87,554
ஷை	35	சாலைப் போக்குவரத்துத் திட்டங்கள்,	52,24,788
ஷை	37	ஓய்வூதியங்கள்	91,18,323
ஷை	48	சாலைப் போக்குவரத்துத் திட்டங்கள் குறித்த மூலதனச் செலவு.	39,78,302
ஷை	50	ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாக்கிக் கொடுத்தல்.	9,46,327
ஷை	52	மாநில அரசு வழங்கும் கடன்களும் முன்பணங்களும்.	13,44,747
		பெருமொத்தம் ..	6,37,42,358